

தலைப்பு 203 – கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தலைப்பு 203 – கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்கு உரிய தகவல்களையும் உள்ளடக்கி நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(1) பிரிவின் பிரகாரம் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் உள்ளடங்கிய பொழிப்பறிக்கை 2025 மே 19 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(2) பிரிவின் பிரகாரம் திணைக்களத்திற்குரிய விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 யூன் 25 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் நிதிக்கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல், நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினதும், பொதுத் திறைசேரியினதும் மற்றும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினதும், பொதுத் திறைசேரியினதும் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும், கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பு

அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரின பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் திணைக்களத்தால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் திணைக்களத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.

- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

2. ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

- (அ) நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டின் நிதிக்கூற்றுக்களுடன் நேரொத்ததாக உள்ளது எனவும்,
- (ஆ) முன்னைய ஆண்டிற்குரிய நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக என்னால் வழங்கப்பட்ட பின்வரும் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

3. நிதி மீளாய்வு

3.1 செலவின முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரை
(அ) 08 மீண்டெழும் செலவின விடயங்களுக்காக நிதியேற்பாடு செய்யப்பட்ட கூட்டுமொத்தமாக ரூபா 39,165,000 ஆன தேறிய நிதியேற்பாட்டில் ரூபா 29,171,347 சேமிக்கப்பட்டிருந்ததுடன் அந்த சேமிப்பு தேறிய ஏற்பாட்டின் வீதமாக 30 சதவீதம் முதல் 92 சதவீதம் வரையிலான வீச்சினைக் கொண்டிருந்தது.	அரச செலவினக் கட்டுப்பாடு, ஆண்டில் கணிசமான பழுதுபார்த்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளாமை, முஸ்லீம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் மின்சாரம் மற்றும் நீர் பட்டியல் செலுத்துதல், பட்டியல்கள் கிடைக்காமை, கணனி சேவைகள் உடன்படிக்கைக்கு உரிய ஆகக் குறைந்த போட்டியாளர் விலை கோரியதன் அடிப்படையில் பெறப்பட்டமை மற்றும் பரீட்சை திணைக்களத்தால் அறநெறிப் பாடசாலைகளின் இறுதித் தரப் பரீட்சை மற்றும் தர்ம போதனைப் பரீட்சைகளுக்கான நிதியேற்பாடுகள்	சரியான ஆய்வுடன் மதிப்பீடு தயாரித்தல் வேண்டும்.

தேவையற்று இருந்ததாக கூறியமை போன்ற விடயங்களின் காரணமாக நிதியேற்பாடு சேமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(ஆ) 02 மூலதன செலவின விடயங்களுக்காக நிதியேற்பாடு செய்யப்பட்ட கூட்டுமொத்தமாக ரூபா 1,500,000 ஆன தேறிய நிதியேற்பாட்டில் ரூபா 1,280,260 சேமிக்கப் பட்டிருந்ததுடன் அந்த சேமிப்பு தேறிய நிதியேற்பாட்டின் வீதமாக 67 சதவீதம் மற்றும் 94 சதவீதத்தைக் கொண்டிருந்தது.

ஆண்டில் கணிசமான பழுதுபார்த்தல் மேற்கொள்ளாமை, பயற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டமை போன்ற விடயங்களின் காரணமாக நிதியேற்பாடு சேமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்டிருந்த நிதியேற்பாடு உரிய நிகழ்ச்சித் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படல் வேண்டும்.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 செயற்திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரை
2017 ஆம் ஆண்டில் நிர்மாணங்கள் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த மருதமடு தேவாலயத்தின் யாத்திரிகர் மடத்திற்காக மீளாய்வாண்டின் போது ரூபா 7.15 மில்லியன் நிதியேற்பாடு ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் செயற்திட்டத்தின் வேலை நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.	மருதமடு தேவாலயத்தின் யாத்திரிகர் மடத்தை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட தொகை ரூபா 40 மில்லியன் ஆக இருந்ததுடன் தேவாலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக மீளாய்வாண்டின் போது ரூபா 7.15 மில்லியன் மாத்திரமே நிதியேற்பாடு ஒதுக்கப்பட்டிருந்தது. முன்னுரிமை வழங்க வேண்டிய ஏனைய சில செயற்திட்டங்களுக்காகவும் நிதியேற்பாடு ஒதுக்க வேண்டி ஏற்பட்டிருந்தமையால் மேற்கூறப்பட்ட செயற்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 5 மில்லியனுக்கு உரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டதுடன் 2025 ஆம் ஆண்டின் போது இதற்காக ரூபா 40 மில்லியன் நிதியேற்பாடு ஒதுக்கப்பட்டிருந்தமையால் செயற்திட்டம் இந்த ஆண்டில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.	திட்டமிடப்பட்ட பிரகாரம் உரிய கால எல்லையில் செயற்திட்டத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.

4.2 ஏனைய அவதானிப்புக்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரை
திணைக்களத்தின் பிரதான பணிகள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி நோக்கமாக இனங்காணப்பட்ட கிறிஸ்தவ மத நிலையங்கள் மற்றும் ஆலயங்களுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் புராதன தேவாலயங்களை மறுசீரமைப்பதற்காக மீளாய்வாண்டில் வருடாந்த பாதிட்டு மதிப்பீட்டில் ரூபா 13 மில்லியன் ஒதுக்கப்பட்டு உரிய நிகழ்ச்சித் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டிருந்த போதிலும் அதற்குரிய குறிகாட்டிகள், நிதியேற்பாடுகள் வழங்குவதின் முன்னுரிமை பட்டியல், முன்னைய நிதி உதவி வழங்கப்பட்ட ஆலயங்கள் எவை, வழங்க வேண்டிய நிதி உதவி போதியளவில் உள்ளதா போன்ற தகவல்களை உள்ளடக்கிய தரவு முறைமை ஒன்றை பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக நலனாளிகளை தெரிவு செய்தலின் சரியான தன்மை மற்றும் தேவைகள் உள்ள ஆலயங்களுக்கு முன்னுரிமையின் பிரகாரம் உரிய நிதி உதவி வழங்கப்பட்டிருந்ததா என்பதை கணக்காய்வில் உறுதிப்படுத்த முடியாதிருந்தது.	தற்போது இலங்கையில் காணப்படுகின்ற புராதன தேவாலயங்கள் தொடர்பான புள்ளிவிபரம் ஒன்று தற்போது மேற்கொள்ளப்படுகின்றதுடன் தரவு முறைமை நாளது வரையாக்குதல் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் உரிய தகவல் அறிக்கை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.	திணைக்களத்தால் தேவாலயங்களை மறுசீரமைப்பதற்காக நிதி உதவி வழங்கும் குறிகாட்டிகள் மற்றும் முறையான திட்ட முறைமை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரை
(அ) 2017 யூன் 28 ஆம் திகதிய இலக்கம் 01/2017 என்ற சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கையின் 07 ஆம் பந்தியின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டிற்காக சொத்துக்கள் கொள்வனவு செய்தல் மற்றும் விற்றுத் தீர்த்தல் தொடர்பான தகவல்கள் கொம்ரோலர் ஜெனரால் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.	இது கொம்ரோலர் ஜெனரால் அலுவலகத்தில் இருந்து தகவல்கள் விசாரணை செய்யப்பட்ட போதும் அவ்வாறான மாதிரிப் படிவம் ஒன்று இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.	சுற்றறிக்கையின் மூலம் மாதிரிப் படிவம் ஒன்று அறிமுகப்படுத்தப்படாதிருந்த போதிலும் சுற்றறிக்கையின் பிரகாரம் உரிய தகவல்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

(ஆ) 2006 ஆம் ஆண்டின் போது கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டிருந்த தலவில சுற்றுலா விடுதி அமைந்துள்ள காணியின் உரித்து திணைக்களத்திற்கு கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	திணைக்களத்தால் இந்த உத்தியோகபூர்வ விடுதி இல்லம் பல வருட காலமாக சரியாக பராமரித்து செல்லப்படுகின்றமையால் இந்த உத்தியோகபூர்வ இல்லத்திற்குரிய காணி திணைக்களத்திற்கு கையேற்றல் பொருத்தமானது என கற்பிட்டி பிரதேச செயலாளரால் காணி ஆணையாளர் நாயகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தமையால் திணைக்களத்திற்கு கையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.	உரிய சொத்துக்களைக் கையேற்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
---	--	--

4.4 முகாமைத்துவ நலிவுகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவதானிப்புக்கள்	கருத்துரை	பரிந்துரை
(அ) மரணமடைந்த மற்றும் ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களிடம் இருந்து அறவிட வேண்டிய கூட்டுமொத்தமான ரூபா 244,190 கடன் மீதியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களின் ஓய்வூதியம் 2024 திசெம்பர் மாதம் முதல் செலுத்தப்படுவதுடன் மரணமடைந்த உத்தியோகத்தர்களின் மரண பணிக்கொடை இதுவரை செலுத்தப்பட வில்லை. கடன் மீதியை தீர்த்து வைக்குமாறு கோரி ஓய்வூதியத் திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.	அறவிட வேண்டிய கடன் மீதிகளை அறவிடுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

- (ஆ) அறநெறிப் பாடசாலை சட்ட வரைவு செய்யப்பட்டு தேவாலயங்கள் மத ஆசிரியர்களுக்கான படிகள், அமைச்சுக்கு ஸ்தலங்களை பதிவு சீருடைகள் போன்ற சமரப்பிக்கப்பட்டிருந்த செய்வதற்காக வரைவு அனுசரணைகளை வழங்கும் போதும் இதுவரை செய்யப்பட்டுள்ள சட்டத்தை போது பதிவு தொடர்பாக அதற்காக அங்கீகாரம் அங்கீகரித்துக் கொள்வதற்கு கவனத்தில் கொள்ள கிடைத்திருக்கவில்லை. நடவடிக்கை எடுத்தல் வேண்டியிருந்த போதிலும் எனினும் அமைச்சினால் நியமிக்கப்பட்ட இரட்டை காணப்படுகின்ற கத்தோலிக்க, குழு ஒன்றின் மூலம் 2024 கிறிஸ்தவ தேவாலயங்கள் நவம்பர் மாதம் முதல் மற்றும் மத நிலையங்கள் கத்தோலிக்க, கிறிஸ்தவ செய்தலுக்கான திட்ட முறைமை தேவாலயங்கள் மற்றும் சமய ஸ்தானங்களைப் பதிவு முறையாக பதிவுகள் முறையான திட்ட முறைமை ஒன்று காணப்படாமல் மேற்கொள்ளப்படுவதாக இருந்தமையும், அதற்குரிய அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேவாலயங்கள் மற்றும் சமய ஸ்தானங்களைப் பதிவு செய்வதற்கான வரைவு செய்யப்பட்டுள்ள சட்டத்தை அங்கீகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (இ) திணைக்கள வாகனம் ஒன்று நட்டத்தை செலுத்துமாறு நட்டத்தை அறவிடுவதற்கு தொடர்பாக ஏற்பட்டிருந்த சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்தல் விபத்துக்குரியதாக 06 திணைக்களத்தால் வேண்டும். வருடங்களுக்கு அண்மித்த விபத்திற்குரிய ஏனைய காலமாகக் காணப்படுகின்ற தரப்பினருக்கு ஏனைய ரூபா 137,707 ஆன அறிவிக்கப்பட்ட போதும் நட்டத்தை அறவிடுவதற்கு செலுத்தாமல் புறக்கணித்தமையால் நடவடிக்கை சட்டமா அதிபரால் வழக்கு தொடரப்பட்டுள்ள வழக்கு எடுக்கப்பட்டிருக்கவில்லை. விசாரணையில் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5. நல்லாளுகை

5.1 உள்ளகக் கணக்காய்வு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரை
நிதிப்பிரமாணம் 134(2) மற்றும் 2019 சனவரி 12 ஆம் திகதிய இலக்கம் DMA/01/2019 என்ற முகாமைத்துவக் கணக்காய்வு சுற்றறிக்கையின் 6 ஆம் பந்தியின் பிரகாரம் உள்ளகக் கணக்காய்வுத் திட்டம் தயாரித்தல் கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம் கலந்தாலோசித்து மேற்கொள்ள வேண்டியிருந்த போதிலும் மீளாய்வாண்டில் உள்ளகக் கணக்காய்வுத் திட்டம் தயாரிக்கும் போது அதன் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	2026 ஆம் ஆண்டிற்குரிய உள்ளகக் கணக்காய்வுத் திட்டம் தயாரித்து கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் இணக்கப்பாட்டைப் பெற்றுக் கொள்வதற்காக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.	நிதிப்பிரமாணம் மற்றும் உரிய சுற்றறிக்கையின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.